



Stay powerful when sun shines. And thereafter ...

June 3, 2022

BSE Limited Department of Corporate Services Floor 25, P. J. Towers, Dalal Street, Mumbai-400 001.

Scrip Code: 532051

National Stock Exchange of India Limited Listing Department Registered Office: "Exchange Plaza", C-1, Block G, Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051.

Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Newspaper Clippings of Notice regarding intimation to Shareholders in respect of transfer Sub: of Equity Shares of the Company to Investor Education and Protection Fund Authority.

In terms of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (as amended from time to time) issued by the Ministry of Corporate Affairs, with regard to Transfer of Equity Shares to the Investor Education and Protection Fund Authority, the Company has sent a final reminder letters to the shareholders those who have not claimed their dividend amount for a period of seven consecutive years pertaining to Dividend declared for the financial year 2014-15.

In this connection, on 2nd June 2022, the Company has published a notice in the newspapers namely "Business Standard" and in "Makkal Kural" (Vernacular -Tamil).

The copies of newspaper clippings are being enclosed herewith.

We request you to kindly take on record the above disclosure.

Thanking you,

Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. SATHISHKUMAR Company Secretary



This is only an advertisement for information purposes and is not a prospectus announcement.



SILVER PEARL HOSPITALITY & LUXURY SPACES LIMITED

Corporate Identification Number: U55101WB2011PLC158193

Our Company was originally incorporated as a private limited company under the Companies Act, 1956 pursuant to a certificate of incorporation issued by the Registrar of Companies, West Bengal dated January 31, 2011 with the name 'Silver Pearl Commercial Private Limited'. Our Company was converted into to a public limited company and the name of our Company was changed to 'Silver Pearl Commercial Limited' by a special resolution passed on November 18, 2013. A fresh Certificate of Incorporation consequent upon conversion was issued on November 26, 2013 by the Registrar of Companies, West Bengal. Subsequently, the name of our Company was changed to "Silver Pearl Hospitality & Luxury Spaces Limited" vide fresh certificate of incorporation consequent upon change of name dated January 3, 2014 issued by the Registrar of Companies, West Bengal. For further details of our Company, see "General Information" and "History and Certain Other Corporate Matters' on pages 32 and 69, respectively.

Registered Office: 3B, Lal Bazar Street, Sir RNM House, 5th Floor, Room No. 2, Kolkata -700001, West Bengal, India Corporate Office: Osiya Shambhu Lodge, Sangla Chitkul Road, VPO Rakchham, Tehsil Sangla - 172 106, Himachal Pradesh, India Tel: +91 33 4006 9937; Website: www.silverpearlhospitality.com; E-mail: info@silverpearlhospitality.com Contact Person: Ms. Nandani Bhardwaj, Company Secretary and Compliance Officer

PROMOTER OF THE COMPANY: RAJESH KUMAR NEGI AND TWO SISTERS HOTELS AND RESORTS PRIVATE LIMITED

THE ISSUE

PUBLIC ISSUE OF 50,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10.00 EACH OF SILVER PEARL HOSPITALITY & LUXURY SPACES LIMITED ("OUR COMPANY" OR "THE ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ 18.00 PER EQUITY SHARE (INCLUDING A SHARE PREMIUM OF ₹ 8.00 PER EQUITY SHARE) ("ISSUE PRICE") AGGREGATING TO ₹ 900.00 LAKHS ("THE ISSUE"). OF THE ISSUE, 2,64,000 EQUITY SHARES AGGREGATING TO ₹ 47.52 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER ("MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 47.36.000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10.00 EACH AT AN ISSUÉ PRICE OF ₹ 18.00 PER EQUITY SHARE AGGREGATING TO ₹ 852 48 LAKHS IS HEREINAETER REFERRED TO AS THE "NET ISSUE" THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 63 67% AND 60 31% RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. FOR FURTHER DETAILS, SEE "TERMS OF THE ISSUE" ON PAGE 139 OF THE PROSPECTUS

ISSUE

OPENS ON MONDAY, JUNE 6, 2022 CLOSES ON THURSDAY, JUNE 9, 2022

FIXED PRICE ISSUE AT RS. 18 PER EQUITY SHARE THE ISSUE PRICE OF ₹ 18.00 IS 1.80 TIMES OF THE FACE VALUE.

MINIMUM APPLICATION SIZE OF 8,000 EQUITY SHARES AND IN MULTIPLES OF 8,000 EQUITY SHARES THEREAFTER

Simple, Safe, Smart way of Application - Make use of it!!!

*Applications Supported by Blocked Amount (ASBA) is a better way of applying to issues by simply blocking the fund in the bank account, investors can avail the same. For details, check section on ASBA below.

> Mandatory in Public Issues from January 01, 2016 No cheque will be accepted

UPI now available in ASBA for individual UPI Applicants, whose application sizes are up to ₹5.00 lakhs, applying through Registered Brokers, DPs. & RTAs.

Applicants to ensure PAN is updated in Bank Account being blocked by ASBA Bank. List of Banks supporting UPI is also available on SEBI at www.sebi.gov.in

For details on the ASBA and UPI process, please refer to the details given in ASBA form and abridged prospectus and also please refer to the section "Issue

Procedure" beginning on page 147 of the Prospectus. The process is also available on the website of AIBI and Stock Exchange in the General Information Document, ASBA forms can be downloaded from the website of BSE and can be obtained from the list of banks that is displayed on the website of SEBI at www.sebi.gov.in.

The Application Forms which do not have the details of the Applicant's depository account including DP ID. PAN. UPI ID (in case of RIBs using the UPI mechanism) and Beneficiary Account Number shall be treated as incomplete and rejected. In case DP ID, Client ID and PAN mentioned in the Application Form and entered into the electronic system of the stock exchange, do not match with the DP ID. Client ID and PAN available in the depository database, the application is liable to be rejected. Applicants will not have the option of getting allotment of the Equity Shares in physical form. The Equity Shares on allotment shall be traded only in the dematerialised segment of the Stock Exchange.

PROPOSED LISTING: The Equity Shares offered through the Prospectus are proposed to be listed on the SME Platform of BSE Limited ("BSE") in terms of the Chapter IX of the SEBI (ICDR) Regulations, as amended from time to time. Our Company has received an approval letter dated April 28, 2022 from BSE Limited ("BSE") for using its name in the Offer Document for listing of our shares on the SME Platform of BSE. For the purpose of this Issue, the Designated Stock Exchange will be the BSE Limited.

DISCLAIMER CLAUSE OF SEBI: Since the Issue is being made in terms of Chapter IX of the SEBI (ICDR) Regulations, 2018, the Draft Prospectus was furnished to SEBI in soft copy. In terms of the SEBI Regulations, the SEBI shall not issue any observation on the Offer Document. Hence, there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire Disclaimer Clause of SEBI beginning on page 130 of the Prospectus.

DISCLAIMER CLAUSE OF BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited (BSE) should not in any way be deemed or construed that the contents of the Prospectus or the price at which the equity shares are offered has been cleared, solicited or approved by BSE, nor does it certify the correctness, accuracy or completeness of any of the contents of the Prospectus. The investors are advised to refer to page 132 of the Prospectus for the full text of the Disclaimer Clause pertaining to BSE"

LEAD MANAGER TO THE ISSUE

INVENTURE

INVENTURE MERCHANT BANKER SERVICES PRIVATE LIMITED

2nd Floor, Viraj Tower, Nr. Andheri Flyover (North End), Western Express Highway, Andheri (East) Mumbai – 400 069 Tel No: +91 22 4075 1500

Fax No: +91 22 4075 1511

Email: sme.ipo@inventuremerchantbanker.com Investor Grievance Email:

redressal@inventuremerchanthanker.com SEBI Registration No: INM000012003

Website: www.inventuremerchantbanker.com Contact Person: Arvind Gala

REGISTRAR TO THE ISSUE



PURVA SHAREGISTRY (INDIA) PRIVATE

9, Shiv Shakti Industrial Estate, J. R. Boricha Marg, Opp. Kasturba Hospital Lane, Lower Parel (E), Mumbai - 400011, Maharashtra.

Tel No.: +91 22 2301 2518 / 8261 Email: support@purvashare.com

Investor Grievance Email: support@purvashare.com

Website: www.purvashare.com SEBI Registration No: INR000001112 Contact Person: Deepali Dhuri, Compliance Officer

COMPANY SECRETARY AND COMPLIANCE



Nandani Bhardwai Company Secretary and Compliance Officer

3B. Lal Bazar Street, Sir RNM House, 5th Floor, Room No. 2, Kolkata -700001, West Bengal,

Tel: +91 33 4006 9937

Fax: Not Available

E-mail: info@silverpearlhospitality.com Website: www.silverpearlhospitality.com

Applicants can contact the Compliance Officer or the LM or the Registrar to the Issue in case of any Pre- Issue or Post- Issue related problems, such as non-receipt of Allotment Advice or credit allotted Equity Shares in the respective beneficiary account or unblocking of funds etc.

BANKER TO THE ISSUE AND SPONSOR BANK: AXIS BANK LIMITED

AVAILABILITY OF APPLICATION FORMS: The Application Forms and copies of the Prospectus may be obtained from the Registered Office of Silver Pearl Hospitality & Luxury Spaces Limited, Lead Manager: Inventure Merchant Banker Services Private Limited, Application Forms will be available at the selected location of registered brokers. Banker to the Issue, RTA and Depository Participants, Application Forms can also be obtained from the Designated Branches of SCSBs, the list of which is available on the website of SEBI at www.sebi.gov.in. Application Forms can also be downloaded from the website of Stock Exchange at

AVAILABILITY OF PROSPECTUS: Investors should note that investment in Equity Shares involves a high degree of risk and investors are advised to refer to the Prospectus and the Risk Factor contained therein, before applying in the Issue. Full copy of the Prospectus shall be available at the website of SEBI at www.sebi.gov.in; the website of Stock Exchange at www.bseindia.com, the website of Lead Manager at www.inventuremerchantbanker.com and the website of the Issuer Company at www.silverpearlhospitality.com

RISK TO INVESTORS: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this Issue. For taking an investment decision, investors must rely on their own examination of the Issuer and this Issue, including the risks involved. The Equity Shares have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the Prospectus. Specific attention of the investors is invited to the section. "Risk Factors" on page 15 of the Prospectus.

ADDITIONAL INFORMATION AS REQUIRED UNDER SECTION 30 OF THE COMPANIES ACT. 2013

Main Objects of the Company as per MoA: For information on the main objects and other objects of our Company, see "History and Certain Corporate Matters" on page 69 of the Prospectus and Clause III of the Memorandum of Association of our Company. The Memorandum of Association of our Company is a material document for inspection in relation to the Issue. For further details, see the section "Material Contracts and Documents for Inspection" on page 192 of the

Liability of Members as per MoA: The Liability of the members of the Company is Limited.

Capital Structure: Authorized Capital of Rs. 8.00.00.000 consisting of 80.00.000 Equity Shares of Rs.10 each, Pre Issue Capital: Issued, Subscribed and Paidup Capital Rs. 2,85,30,000 consisting of 28,53,000 Equity Shares of Rs.10 each. Post Issue Capital: Issued, Subscribed and Paid-up Capital Rs. 7,85,30,000 consisting of 78.53.000 Equity Shares of Rs.10 each. For details of the Capital Structure, please refer to the chapter titled "Capital Structure" beginning on page

Names of the signatories to the Memorandum of Association of the Company and the number of Equity Shares subscribed by them: Given below are the names of the signatories of the Memorandum of Association of the Company and the number of Equity Shares subscribed for by them at the time of signing of the Memorandum of Association of our Company: Inder Chand Baid, Saroj Baid, Manish Baid and Samir Baid of 2,500 Equity Shares each

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the Prospectus dated May 27, 2022.

Investors should read the Prospectus carefully, including the Risk Factors on page 15 of the Prospectus before making any investment decision For Silver Pearl Hospitality & Luxury Spaces Limited

On behalf of the Board of Directors

Place: Kolkata Date: May 31, 2022 Raiesh Kumar Negi Managing Director

Silver Pearl Hospitality & Luxury Spaces Limited subject to market conditions, public issue of its Equity Shares and has filed the Prospectus with the Registrar of Companies, Mumbai. The Prospectus shall be available on the website of SEBI at www.sebi.gov.in, the website of the Lead Manager at www.inventuremerchantbanker.com, the website of the BSE i.e. www.bseindia.com, and website of the Issuer Company at www.silverpearlhospitality.com. Investors should note that investment in Equity Shares involves a high degree of risk. For details investors should refer to and rely on the Prospectus including the

section titled "Risk Factors" beginning on page 15 of the Prospectus, which has been filed with ROC. The Equity Shares have not been and will not be registered under the US Securities Act (the "Securities Act") or any state securities law in United States and may not be Issued or sold within the United States or to, or for the account or benefit of, "U.S. persons" (as defined in the Regulations under the Securities Act), except pursuant to an exemption from, or in a transaction not subject to the registration requirements of the Securities Act of 1933

Communicate India

swelect

SWELECT ENERGY SYSTEMS LIMITED CIN: L93090TN1994PLC028578

Registered Office : 'SWELECT HOUSE', No.5, Sir P.S. Sivasamy Salai. Mylapore, Chennai - 600 004. Tel. +91 44 24993266. Fax : +91 44 24995179. Email: cg.ird@swelectes.com Website: www.swelectes.com

NOTICE

[For transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund Authority]

NOTICE is hereby given to the Shareholders of the Company pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfers and Refund) Rules, 2016 ("the Rules" notified on 05.09.2016 and amended rules from time to time by the Ministry of Corporate Affairs

The Rules, amongst others, contains provisions for transfer of all shares in respect of which dividend has not been paid or claimed by the shareholders for seven consecutive years or more in the name of the Investor Education and Protection Fund (IEPF) Authority

In adherence to various requirements set out in the Rules, the Company has sent communication to the concerned shareholders individually whose shares are liable to be transferred to the IEPF Authority under the said Rules for taking appropriate action(s).

The Company has uploaded full details of such shareholder(s) and shares due for transfer to the IEPF Authority on its website www.swelectes.com Shareholders are requested to refer to the website of the Company www.swelectes.com to verify the details of unencashed dividends and those shares are liable to be transferred to the IEPF Authority.

The concerned shareholder(s) holding shares in physical form and whose shares are liable to be transferred to the IEPF Authority, may note that the Company would be issuing new share certificate(s) in lieu of the share certificates held by them for the purpose of transfer of shares to the IEPF Authority and upon such issue, the share certificate(s) which are registered in their name shall stand automatically cancelled and be deemed non – negotiable. The shareholder(s) may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of new share certificate(s) by the Company for the purpose of transfer of shares to the demat account of IEPF Authority pursuant to the Rules.

In case, the Company does not receive any communication from the concerned shareholders before the due date for transfer of shares (ie 05.09.2022), the Company shall with a view to adhering with the requirements of the Rules, transfer the shares to the IEPF Authority by the due date as per the procedure set out in the rules.

Shareholders may kindly note that both the unclaimed dividend and the corresponding shares transferred to the IEPF Authority including all benefits accruing on such shares, if any till date of valid claim, can be claimed back from the IEPF Authority, after following procedure prescribed

In case the shareholders have any queries on the aforesaid subject, they may contact the Company's Registrar and Share Transfer Agent M/s.Cameo Corporate Services Limited, 'Subramanian Building', No.1 Club House Road, Chennai - 600 002, Tel: 044 28460390

for SWELECT ENERGY SYSTEMS LIMITED

Place : Chennai

R. Sathishkumar Company Secretary बैंक ऑफ़ इंडिया **BO** Relationship beyond banking Head Office : Star House, C-5, G-Block, Bandra-Kurla

NOTICE

Appeal to Shareholders of Bank of India 1. SEBI vide its Press Release No.12/2019 dated 27.03.2019 has decided that except in case of transmission or transposition of securities, requests for effecting transfer of securities shall not be processed unless the securities are

held in dematerialized form with depository w.e.f.01.04.2019. 2. In terms of Regulation 40(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, transfer of securities held in physical mode has been discontinued w.e.f. April 01, 2019. Accordingly, transfer of shares can

be done only if the shares are held in dematerialized (demat) form. 3. Further, SEBI vide Circular No. SEBI/HO/MIRSD/MIRSD_RTAMB/P/CIR/2022/8 dated 25th January, 2022, decided that listed companies while processing

requests for issue of duplicate share certificate, transmission, transposition, etc. shall henceforth issue the securities in demat form only. In view of above, we request all shareholders of the Bank, who hold the shares in physical form to kindly dematerialize their shares.

. SEBI vide Circ. No. SEBI/HO/MIRSD/MIRSD RTAMB/P/CIR/2021/655 dated November 3, 2021 has, mandated:

a. Registering of details like PAN, email address, mobile number, bank accoun details, Signature and nomination by holders of physical securities; and

b. Folios wherein any one of the above cited document / details are not available on or after April 01 2023, shall be frozen by the Registrars and Transfer Agent of the Bank (RTA) and they will not be eligible to lodge grievance or avail service request from the RTA and not eligible for receipt of dividend in physical mode. 5. Bank of India has sent a separate communication to the Shareholders holding

shares in physical form advising them to update the requisite KYC details / PAN,

email address, mobile number, bank account details / nomination details in their respective folios on 20.01.2022. The copies of the aforesaid circulars and requisite forms (ISR-1 to 4. Form SH- 13&14) are hosted on website of the Bank at https://bankofindia.com that of its Registrar and Transfer Agents(RTA), viz. M/s. Bigshare Services Private Limited at https://www.bigshareonline.com/ InvestorRegistration.aspx 6. In terms of SEBI Circular No.CIR/MRD/DP/10/2013 dated 21.03.2013

directing that, henceforth, listed companies shall mandatorily make all payments to investors including dividend to Shareholders, through RBI approved electronic mode of payment such as ECS [LECS(Local ECS)/ RECS(Regional ECS)/ NECS (National ECS), NEFT etc. We request all Shareholders who have till date no egistered their hank account details, to register/undate the same

Accordingly, we request Shareholders who hold shares in physical form to furnish the requisite KYC details including e-mail id(s) and / or Bank account details {if not already furnished} in forms/formats mentioned above, and submi the same to the Bank or its RTA on addresses provided below.

M/s. Bigshare Services Private Limited Office No.S6-2, 6" Floor, Pinnacle Business Park

Next to Ahura Centre, Mahakali Caves Road,

Andheri (Fast) Mumbai - 400 093

8. We hereby request all Shareholders of Bank of India, who have till date not registered their e-mail id(s) with the Bank, to register their e-mails id(s) in order to receive Notices of General Meetings, participate in e-voting, receive Annual Report and other communications in electronic form.

9. The shareholders who hold shares in Demat form are requested to approach concerned Depository Participant (DP) for updating/ modifying the KYC, bank nandate and/ or e-mails id(s) details as the case may be

Place: Mumbai Date: June 01.2022

For Rank of India Sd/- (Raiesh V Unadhya) **AGM & Company Secretary**



Earnings Per Share (of Rs. 10 each)

Basic and Diluted EPS Rs.

Particulars

Net Profit after tax

Basic (amount in ₹)

Diluted (amount in ₹)

Net worth

Total revenue from operations

Profit before tax and exceptional items

Total Comprehensive Income after tax

Earning Per Share (Not annualized)

Profit before tax and after exceptional items

Other equity (excluding Revaluation Reserves)

Paid-up equity share capital (Face value of ₹ 10 per share)

NAGA LIMITED

Read, Office: No.1, Anna Pillai Street, Chennai - 600 001 Phone: 044 - 2536 3535 CIN: U24246TN1991PLC020409, Website: www.nagamills.com, Email: cs@nagamills.com

EXTRACT OF AUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2022 Quarter ende Year ended Quarter ended Particulars 31.03.2022 31.12.2021 31.03.2021 31.03.2022 31.03.2021 31.03.2022 31.12.2021 31.03.2021 31.03.2022 31.03.202 (Audited) | (Unaudited) | (Audited) | (Audited) | (Audited) | (Audited) | (Unaudited) | (Audited) | (A 451.05 1 Total Income from Operations 451.17 460.88 361.99 1,732.27 1,508.19 460.89 361.99 1,732.46 1,508.70 Profit before Interest, Depreciation & Taxes (EBITDA) 20.68 83.95 18.00 20.22 Net Profit / (Loss) from ordinary activities 0.83 4.33 3.08 16.67 15.51 0.77 4.33 3.08 16.82 15.95 (before Tax and Exceptional items) Net Profit / (Loss) for the period before Tax 0.83 0.77 3.08 15.95 4.33 3.08 16.67 15.51 4.33 16.82 (after Exceptional items) Net Profit / (Loss) for the period after Tax (0.39)2.33 3.18 (0.45)2.37 3.18 12.51 12.76 (after Exceptional items) 12.36 12.33 Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)} 3.58 12.56 12.73 12.71 13.16 Equity Share Capital 14.25 14.25 14.25 14.25

The above results were reviewed by Audit Committee and taken on record and were thereafter approved by Board of Directors at their respective meetings held on 1st June, 2022. These result have been audited by Statutory Auditors of the Company who have issued unmodified Audit Report thereon.

2) The full format of Quarterly and Year ended Financial Results is available on the Company's website www.nagamills.com

2.23

1.66

Place : Dindigul Date : 01.06.2022

For and on behalf of the Board K.S.KAMALAKANNAN Chairman and Managing Director (DIN 01601589)

8.78

3,70,214

13.86

13.86



31.12.2021

3.05,504

10,597

10,597

7,929

7,929

29,601

2.68

2.68

(Un-audited)

Extract of Unaudited Standalone Financial Results for the Quarter and Nine Months Ended December 31, 2021

3.82

3.82

Standalone Quarter ended Nine months ended 30.09.2021 31.12.2020 31.12.2021 31.12.2020 31.03,2021 (Un-audited) (Un-audited) (Un-audited) (Un-audited) (Audited) 5,12,400 13,37,060 16,96,329 3,48,372 12,80,027 15,106 15,171 36,061 45,938 62,583 56,557 15,171 15,108 36,061 45,938 11,276 11,301 26,892 34.687 41,025 11.320 41.096 11.265 26,882 34.716 29,601 29,601 29,601 29,601 29.601 3.40.613

9.08

(Figures in ₹ Lakhs, unless otherwise indicated

Notes: The above is an extract of the detailed format of the Standalone Financial Results filed with the Stock Exchanges for the quarter and nine months ended December 31, 2021 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid. Financial Result is available on the Stock Exchange website (www.bseindia.com) and company's

3.81

website www.ptcindia.com.
The above Standalone Financial Result was reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 31, 2022 and has been limited reviewed by the Statutory Auditors of the Company.

(Figures in ₹ Lakhs, unless otherwise indicated Quarter ended **Particulars** 31.12.2021 30.09.2021 31.12.2020 31.12.2021 31.12.2020 31.03.2021 Un-audited) (Un-audited) (Un-audited) (Un-audited) (Un-audited) (Audited) Total revenue from operations 3,32,358 5,47,283 3,79,351 13,75,491 14,42,892 18,34,550 Profit before tax and exceptional items 8,459 Profit before tax and after exceptional items 8,459 26,151 15,820 52,899 56,586 67,864 Net Profit after tax 6.291 19.548 11,418 39,456 40 785 45,762 40.748 Total Comprehensive Income after tax 6.323 19,174 11,496 40,379 45,177 Paid-up equity share capital (Face value of ₹ 10 per share) 29,601 29,601 29,601 29,601 29,601 29,601 4 12 400 Other equity (excluding Revaluation Reserves) Net worth 4,42,001 Earning Per Share (Not annualized) 15.16 Basic (amount in ₹) 2.04 5.98 3.61 12.09 12 84 Diluted (amount in ₹) 2.04 5.98 3.61 12.09 12 B4 15.16

The above is an extract of the detailed format of the Consolidated Financial Results filed with the Stock Exchanges for the quarter and nine months ended December 31, 2021 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, as amended. The full format of the aforesaid Financial Result is available on the Stock Exchange website (www.nseindia.com and www.bseindia.com) and company's

website www.ptcindla.com.
The above Consolidated Financial Result was reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 31, 2022 and has been limited reviewed by the Statutory Auditors of the Company. The Statutory Auditors of the mpany has given a disclaimer of conclusion on Consolidated Financial Results

Place: New Delhi Date: May 31, 2022

PTC India Limited

(CIN: L40105DL1999PLC099328)
Registered Office: 2nd Floor, NBCC Tower, 15 Bhikaji Cama Place, New Delhi - 110 066, Tel: 011- 41659500.41595100, 46484200,

Fax: 011-41659144, E-mail: info@ptcindia.com, Website: www.ptcindia.com





(Dr. Rajib Kumar Mishra) Whole-time Director

ஏல அறிவிப்பு

A.Sirisha, 167,168, Amman Koil Street, Chennai-1. என்ற

01.01.2017முதல்31.12.2020முடிய

பொருட்கள் நாள் 16.06.2022 அன்று மாலை 2 மணியளவில்

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

J.C.Pawn Broker, 43,

காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் 'ஃ' 01.01.2019முதல்30.04.2021முடிய

பொருட்கள் நாள் 17.06.2022

024 என்ற விலாசத்தில் எழும்பூர்

துணை வட்டாட்சியர் அவர்கள்

S.Kailash Giri, 13, Cemetry

Road, Royapuram, Chennai-13

என்ற அட்கு வணிகர் வசம் நாள்

01.01.2020முதல்31.03.2021முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு தாலங்கடந்தும் மீட்கப்படாக

பொருட்கள் நாள் 16.06.2022

அன்று காலை 11 மணியளவில்

நெ.89/54, வள்ளலார் தெரு,

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள்

***** S.Rangiah Chetty, 167,168,

Amman Koil Street, Chennai-1

என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2018முதல்31.03.2021முடிய

காலளவில் அடகு வைக்கப்பட்டு

காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 16.06.2022 அன்று மாலை 3 மணியளவில்

நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600

024 என்ற விலாசத்தில் எழும்பூர்

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், **பாஃப்னா**

****** M.M.Jain, 2/7, P.P.Garden lain Street, Aminjikarai,

வணிகர் வசம் நாள் 01.01.2020

31.03.2021

முதல் 31.03.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத

பொருட்கள் நாள் 10.06.2022 அன்று மாலை 2 மணியளவில்

நெ.89/54, வள்ளலார் தெரு,

என்ற விலாசத்தில் எழும்பூர்

என்ற

மீட்கப்படாத

சென்னை– 600

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

Chennai-29

கோடம்பாக்கம்.

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

என்ற விலாசத்தில் எழும்பூர்

ஆ**க்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

தாலுக்கா, வட்டாட்சியர்

ഥാതര[്] 3 ഥത്തിയണവിര്

வள்ளலார்

என்ற விலாசத்தில் எழும்பூர்

நெ.89/54, வள்ளலார்

துணை வட்டாட்சியர்

Main Road, Banu Ambattur, Chennai-53

வணிகர்

காலங்கடந்தும்

கோடம்பாக்கம்,

் முன்னிலையில்,

அடகு வணிகர்

நெ.89/54,

கோடம்பாக்கம்.

___ முன்னிலையில்,

கோடம்பாக்கம்,

______ முன்னிலையில்.

் வசம் நாள்

மீட்கப்படாக

சென்னை – 600

அவர்கள்

பாஃப்னா

Nagar

வசம்

சென்னை - 600

சென்னை– 600

பாஃப்னா

அடகு வைக்கப்பட்டு

Applicant

மாதவரம் கீளை

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது

மாணவர்கள் ஓரளவு விடையளித்து இருந்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது என்றும், மாணவர்கள் ஓரளவு விடையளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாவல்

காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல<u>்</u> பொதுத்தேர்வுகள் நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி நேற்று

contact us in the address

PUBLIC NOTICE

This is to inform General Public that the Original Document Nos

1) 10971/2011, 2) 11031/2011, 3) 11032/2011, 4) 11033/2011, 5) 740/2012, 6) 2830/2012, 7) 2831/2012, 8) 2832/2012, 9) 2833/2012, 6) 3355/2012, Pertaining to Lands situate at

Deevattipatty Village, Omalur Taluk, Salem District were los

in the High court Premises by our client M/s Arusuvai Food Processors Private Ltd., No.229, Suramangalam Main Road, Manipuram, Salem –636009. Any body found the Document,

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சென்னை 600117, பழைய பல்லாவரம், பெருமாள் நகர், குமரன் காலனி கதவிலக்கம் 3ல் வசிக்கும் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களின் மனைவி திருமதி கலையரசி

அவர்கள் செங்கல்பட்டு தாலுகா மற்றும் மாவட்டம், பெருமாட்டுநல்லூ

கிராமம், ஆனந்த் விநாயக் அவென்யூ சர்வே எண். 92 மற்றும் சர்வே எண். 93/7ல் அமைந்துள்ள 2135 சதுரஅடி கொண்ட மணை எண். :

எண். 93/7ல் அமைந்துள்ள 2135 சதுரஅடி கொண்ட மணை எண். 5 என்ற சொத்தை செங்கல்பட்டு 2நீ இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் 2019 ஆம் ஆண்டு 2035 ஆம் ஆவணமாக பதியப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரத்தின் மூலம் கிடைக்க பெற்று ஆண்டு அனுபவித்து வருகிறார். எனது கட்சிக்காரர் திருமதி கலையரசி அவர்கள் 01.08.2022 அன்று சென்னை சேலையூர் சந்திப்பில் தனது கணவருடன் போட்டார் சைக்கிளில் செல்லும் போது செங்கல்பட்டு 2நீ இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் 1992 ஆம் ஆண்டு 1004 அத பதியப்பட்ட பக்கிரக்கை கவை விட்டு

ெசல்லும் போது செங்கலபட்டு 2ந் இணை சார் பதுவாளா அலுவலகத்தில் 1992 ஆம் ஆண்டு 1004 ஆக பதியப்பட்ட பத்திரத்தை தவற விட்டு விட்டார். உடனடியாக காணாமல் போன பத்திரத்தை தீவிரமாக தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது கட்சிக்காரர் மற்றும் அவரது முகவரோ மேற்படி ஒரிஜினல் பத்திரத்தை எந்த ஒரு நிதி நிறுவனத்திடமோ

அல்லது தனியாரிட்மோ அடமானம் வைக்கவில்லை என்றும் மேற்படி சொத்தை எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும்

இதன் மூலம் உறுகி கூறுகிறார். மேற்படி பத்திரத்தை கண்டு எடுப்பவர்க்க அதனை கீழ்க்கண்ட விலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட

அதனை கழக்கணட வலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டுமாறும், தவிர்த்து துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்தில் அது எந்தவிதத்திலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்படுகிறது.

BEFORE THE HON'BLE DEBTS RECOVERY TRIBUNAL-II

AT CHENNAI

(6th Floor, Additional Office Building, Shastri Bhawan,
Haddows Road, Chennai – 600006)

SERVICE

Whereas the above-named applicant has filed the above referred

application in this Tribunal, for recovery of a sum of Rs. 35,90,244.81/-(Rupees Thirty-Five Lakhs Ninety Thousand Two Hundred and Forty Four and Eighty One paise only) as on 15.08.2020 from the

Whereas the service of summons/notice could not be affected in

the ordinary manner and substituted service has been ordered by

this Hon'ble Debts Recovery Tribunal-II, and thus notices through

Therefore, the above defendants are directed to appear before the Registrar of Hon ble Debts Recovery Tribunal-II, 6th Floor, Additional

Office Building, Shastri Bhawan, Haddows Road, Chennai – 600 006

person or through an Advocate on 15.6.2022 at 11.30 AM and

show cause as to why the reliefs prayed for should not be granted

Take notice that in case of default, the application shall be heard and

சென்னை பெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம் மற்றும் தொழிற்சாலை: சர்வே எண். 180 to 181, 190 & 191

பெரிய ஒபுலாபுரம் கிராமம், நாகராஜ கண்டிகை, மதரபாக்கம் ரோடு,

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்–601 201, தமிழ்நாடு Telefax : 044 27991450 ; Email: chennaiferrous@gmail.com

website: www.chennaiferrous.com CIN: L27310TN2010PLC075626

12வது வருடாந்திர பொதுக்கூட்டம் காணொளி காட்சி (VC)/

பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலம் நடத்தப்படும்

பாழ ஒளி ஒல் சாதனங்கள் (OAVin) மூலம் நடத்தப்படும்
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (எம்சிஏ), இந்திய அரசு,
செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (செபி)
வெளியிட்ட சுற்றநிக்கைகளுக்கு இணங்க மற்றும் மற்ற அனைத்து
பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை பரிவர்த்தனை செய்ய சென்னை பேரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உறுப்பினர்களின் 12வது வருடாந்திர போதுக்கூட்டம் (ஏஜிஎம்) புதன்கிழமை, ஜூன் 29, 2022 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC) பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலம் நடைபெற உள்ளது என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 2021–22 நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் மின்னணு நகல்கள், நிறுவனம்/வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்

கள், அவர்களது டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் தங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை தங்களின் தொடர்புடைய டெபாசிட்டரிகளுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை நிறுவனத்தின் பதிவாளர்கள் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர்– கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், "சப்ரமணியன் பில்டிங்", 1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை – 600 002, தொலைபேசி : 91 44 2846 0390, மின்னஞ்சல் : investor@cameoindia.com / agm@cameoindia.com ஆகியோரிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர அறிக்கையானது நிறுவனத்தின் இணையதளம் www.chennaiferrous.com, பங்குச் சந்தையின் (BSE Limited) இணையதளம் www.bseindia.com மற்றும் NSDLன் இணைய

மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் முறை: மின்னஓ

வாக்குப்பதிவு முறையின் மூலம் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மீது தொலைவிலிருந்து வாக்களிக்க

வாய்ப்பு உள்ளது. டிமெட்டீரியலைஸ்டு முறையில் மற்றும் காகித முறையிலும் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கும், மின்னஞ்சல்

முறையலும் பாகுகளை கவத்தருக்கும் உறுப்பினர்களுக்கும் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் விதம் உறுப்பினர்களுக்கும் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் விதம் உறுப்பினர்களுக்கான அறிவிப்பில் வழங்கப்படும். இந்த விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும். இது போன்ற விவரங்களுக்கு உறுப்பினர்கள் www.chennaiferrous.comப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொருந்தக்கூடிய சட்டங்களின்படி 12வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு விரைவில் உறுப்பினாகளின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு

களம் https://www.evoting.nsdl.comலும் கிடைக்கும்

மின்னஞ்சல் முகவரிகளை பதிவுசெய்தல்/புதுப்பித்தல் மின்னஞ்சல் முகவர்களை பதுவு சயது உழுப்பது உறுப்பினர் டீமெட்டீரியலைல்டு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர் கள், அவர்களது டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் தங்களின் கள், அவர்களது தங்களில் மொபைல் எண்களை தங்களின்

O.A. No. 460 OF 2020 M/s. STATE BANK OF INDIA,

No.44, Eldams Road, Teynampet, Chennai – 600018

Mr. Jayamani Joseph. K [PAN.No. BIDPJ2198A] S/o Mr. Koilmani,

S/o Mr. Kolimani, No.5 Muthu Street, Rajaji Nagar, Villivakkam, Sub – Way, Chennai – 600 049.

Ayanavaram Post office, Chennai–600 023.
SUMMONS TO DEFENDANTS THROL

decided in their absence, in accordance to law.

Office of the Controller Store,

அறிவிக்கப்படுகிறது.

களுக்கும் அனுப்பப்படும்.

Southern Railways, Ayanavaram,

Represented by its Authorized Officer, Asset Recovery Management Branch,

Egmore Bar Association, Egmore, Chennai-600 008.

VELAYUTHAM PICHAIYA.

S. SHANMUGANANDAM

G Ramalingan

... Applican

Defendant

S. Rajeni Ramadoss

HROUGH SUBSTITUTED

Advocate and Notary

Advocates Mobile No.94440 63645, 94442 44309

High Court Complex, Chennai -600 104

No 406, Addl. New Law Chambers

கல்வித்துறை உத்தரவு

இந்த நிலையில் 10 மற்றும் பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பு திருத்தும் பணி விடைத்தாள்களை நேற்று தொடங்கியது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 140-மேற்பட்ட க்கும் மையங்களில் திருத்தும் பணிகள் விடைத்தாள் வருகிறது. இந்த நடைபெ<u>ற்று</u> பணியில் 60 ஆயிரத்துக்கும் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். 10 மற்றும் 12-ம் வகுப்பை சேர்ந்த 17 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய ஒரு கோடியே 87 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நேற்று தொடங்கிய இந்த

விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தும் பணிகள் விடைத்தாள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் 10, பொதுத்தேர்வு வகுப்பு 121b விடைத்தாள்களை திருத்துவதில் . ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மகிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதியும்,12ஆம் 7ஆம் தேர்வு முடிவுகள் ஜூன் வகுப்பு 23ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

IN THE COURT OF HON'BLE XVI ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI O.S.No. 7431/2019 G.KomalaF/A 42 years

W/o. Agrihim, No. 21/11, Edengarden, Hydiya Nagar, Cooks Road, Perambur, Chennai-600 012

M.Ravanamma F/A51 years (D1) W/o.Ramaniah, Plot No.27, Door No.17/2, Hydergardan Main Street, Perambur, Chennai-12 and 3 others

Please take notice that the above suit came up before the Hon'ble XVI Asst. City Civil Judge at Chennai on 06.04.2022 and this Hon'ble Court was pleased to order extension of time for peper publication to the defendant–1 returnable by 15.06.2022 you (D1) hereby directed to appear either in person or through your counsel on 15.06.2022 in the above suit failing which the suit eill be decided on merits in your

> B.Maheswarar Counsel for Plaintiff

IN THE COURT OF IV ADDITIONAL DISTRICT JUDGE AT PONNERI O.S.N0.452 OF 2019 A P.Duraiswamy Naidu

S/o. late A.S.F 2. D. Komala, late A.S.Parthasarthy Naidu W/o. A.P. Duraiswamy Naidu. both are residing at No.1/47 kamarajar Salal, Periyamathur, Chennai-600 068

K. Subramani, S/o. A.M.Kuppuswamy Door No.38, Plot No.2, Samy Nagar, Madhavaram, Chennai-600 060. ... Defendant

K. Subramani. S/o. A.M.Kuppuswamy Door No.38, Plot No.2, Samy Nagar, Madhavaram, Chennai-600 060. ... Defendant Pleace take notice that the above suit filed by the plaintiff's against you for various reliefs is posted to 03.06.2022 for your appearance either by yourself or through your counsel before this court on the same day at 10.00 A.M. without fail or else the above case will be

> S. Murugavel, Counsel for Plaintiff

> > ...மனுதாரர்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் திருபெரும்புதூர்.

G. தனசேகரன், த/பெ. கணேசன் முதலியார்.

மனுதாரர் தன் தாத்தா விஜயரங்கன் முதலியார் பெரிய தெரு, எண்.63/49. திருநாகேஸ்வரம், குன்றத்தூர் கிராமம், குன்றத்தூர் என்கிற விலாசத்தில் 26.7.1953 என்ற தேதியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் செய்ய தவறியதால் பதிவு தற்போது மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் தாக்கல் செய்துள்ள கோரி மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் _____ கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்துக் கொள்ளலாம் என்று

அறிவிக்கப்படுகிறது. G.தனசேகரன் மனுதாரர்

...மனுதாரர்

____ வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர். தாம்பரம்.

ந.கா.எண்.1739/2022/இ

க வாசுகி நெ.12/385, தேவதாஸ் நகர், பொழிச்சலூர்,சென்னை-600074

மனுதாரர் தன் தந்தையார் ா.வெங்கடேசன் நெ. 12/385, தேவதாஸ் நகர், பொழிச்சலூர் சென்னை 600 074. என்கிற விலாசத்தில் 27.11.2020 என்ற தேதியில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய தவறியதால் . தற்போது மேற்படி இறப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு

எதிர்மனுதாரருக்கு உத்தரவிடக் _{__} தாக்கல் கோரி செய்துள்ள மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் . நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

> க.வாசுகி மனுதாரா

HONOURABLE VI JUDGE

1) M.Ekambaram 2) United India Insurance Co.Ltd.,

No.503. Pillaivar Koil Street.

Pudapedu, Chennai–69
Please take notice MP No. 1
/ 2021 in the O.P.No.553 / 2014 stand posted on 27.07.2022 for your appearance and you are the 1st Respondent therein. Kindly make it convenient to appear before the Honourable Chennai on 27.07.2022 at 10.30 a.m. failing which the case would be proceeded with setting you

நெ.16, தென்றல் நகர் மெயின் ரோடு, டாக்டர் அம்பேத்கர் நகர், திருமுல்லைவாயல்

சென்னை– 600 062 ...பிரதிவாகி

திருமுல்லைவாயல் சென்னை– 600 062

on the file of Subordinate Judge, Poonamalle u/o XXXVII C.P.C u/o XXXVII Summary suit for recovery of

எதிராக தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கானது மேற்படி பூந்தமல்லி சார்பு நீதிமன்றத்தில் தங்களின் ்...பு நதுமன்றத்தில் தங்களின் வருகைக்காக 17.06.2022 அன்ஸ வாய்கா வாய்தா போடப்பட்டுள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் தாங்களோ அல்லது தங்களின் ஒப்புதல் பெற்ற வழக்கறிஞரோ நேரில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் வழக்கு தங்களுக்கு எதிராக தீர்மானிக்கப்படும்

நீதிமன்றம் சமூகம், திருத்தணி (மதுரா) விலாசம்

தெ.3/49, விலாசம கொணட வீட்டில் வசிக்கும் மனுதாரர் திரும்தி. விஜய நிர்மலா க/பெ. ரகுபுதிராவ் என்பவர் அவது தாயார் திருமதி. கஸ்தூரி க/பெ. ராஜகோபால் கடந்த 20.01.2000 ம் கேதி அவரது வடடில இறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கொட்டாட்சியர், திருத்தணி வட்டாட்சியர், திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டியது. கூவமாம் பட்சக்கில் மனுதாரருக்கு தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு இறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர்

நெ. 186, விலாசம் வீட்டில் வசிக்கும் மனுதாரர் திரு. எல்.மகேஷ் த/பெ. K..K. லோகன் என்பவர் கடந்த 16.07.2000ம் காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில்,எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், பொகட்டூர்பேட்டை பொதட்டூராபேட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டியது. பட்சத்தில் மனுதாரருக்கு பிறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம், திருத்தணி கிருவள்ளூர்

துருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், டி.டி. கண்டிகை கிராமம், கோயில் தெரு, நெ. 186, விலாசம் கொண்ட வீட்டில் ுந.185, வாலாசம் 'வகாண்ட விட்டில் வசிக்கும் மனுதாரா் திரு. எல். தினேஷ் த/பெ. K..K. லோகன் என்பவா் கடந்த 09.08.1998 ம் தேதி அவரது வீட்டில் பிறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில்,எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், திருத்தணி பள்ளிப்பட்டு வட்டாட்சிய்ர், பொதட்டூர்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டியது. தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு பிறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after. I, K.RAJU, P.Krishnan, aged ears, permanently residing No.34/27A, Bharathi Street, vears at No.34/27A, E Gandhi Nagar, Saligramam Chennai, Tamil Nadu – 600093, intend having my enrolment as an Advocate moved before bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, R A RAJESH, S/o. aged Rathinam, permanently , Naidukuppam akkam Post, at residing Village, Arambakkam Post, Gummidipoondi Tk, Thiruvallur District, Pin Code – 601 201. Village, Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

RA RAJESH

After 10 days of the publication of this notice and within three months there after I, NAVIN KUMAR J, D/o Jai Shankar R, aged Jai Shankar.R, aged 25 years, permanently residing at No.1/146–A, Pallakollai, Angarankuppam Post, Vellore District –632 204. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days NAVIN KUMAR J

After 10 days of the publication of this notice and within three months there after. I R. SAIANAND, S/o.
R. Raman, aged 39 years, permanently residing at Plot No.73, Door No.9/4, Natarajan Dhanalakshmi Colony Vadapalani, Chennai –600 026. Intend having my enrollment as an Advocate moved before the ba council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. R. SAIANAND

After 10 days of the publication of this notice and within three months there after. MOHANRAJ.V, I, MOHANRAJ.V, S/O.
VEERASAMY, aged 45 years, permanently residing at No.14, 5th Street, Balaji Nagar, M.C. Road, Thanjavur — 613007 Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days m ten days. MOHANRAJ.V *** *** ***

After 10 days of the publication of this notice and within three months there after. I, G BOOPATHY, S/O. M.GANESAN aged 58 years, permanently residing at A-2, 1st Floor, No. 9/4, Raja Veethi Choolaimedu, Chennai – 600094. having my enrollment Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. G. BOOPATHY

After 10 days of the publication of this notice and A.AZHAKESAN. i, A.AZHAKESAN, S/O.
Arumugam, aged 33 years, permanently residing at Perumal Kovil Street, Sengurichi Post, Ulundurpet Taluk, Kallakurichi District, Tamil Nadu, Pin — 606115, intend having my enrolment as an Advocate Tamil Nadu. Pin moved before the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600

104.
Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

A.AZHAKESAN

*** ***

After 10 days of the publication

of this notice and within three months there after. I, A.CHAKRAVARTHI, S/o.
M. Alangaram, aged 38
years, permanently residing
at 98, Dhandu Ma Nagar,
Periyapalayam Village & Post,
Pin Code – 601102. Uthukottai Taluk, Thiruvallur District. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

A.CHAKRAVARTHI

After 10 days of the publication of this notice and within three months there after. I, R. VASUDEVAN, S/o. K.Raja, aged 50 years, K. Raja, aged 50 years, permanently residing at No.10, F1, S.S. Shelters, Palandi Amman Kovil Street, Vanuvampet, Chennai — 600 091. Intend having my percellent as a find years. enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid

After 10 days of the publication of this notice and within three months there after. I, A. ANTHONY CHARLES, S/o. A. ANTHONY CHARLES,
A. Alphonse, aged 40 years,
permanently residing at No.3,
**Third Street, Karthikeyan Agathiar Street, Karthikeyan Nagar, Maduravoyal, Chennai –600 095. Intend having my enrollment as an Advocate moved before the bar council of

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. A. ANTHONY CHARLES

इंडियन बैंक 🦚 🗞 ந்தியன் வங்கி

அலகாபாத் தங்க நகைகள் பொது ஏல அறிவிப்பு எங்களது வங்கியில் அடகு வைக்கப்பட்டு மீட்கப்படாத காலம் கடந்த கீழ்க்கண்ட நகைகளுக்கு றிவிப்பு அனுப்பியும் கடன்தாரர்கள் உரிய காலத்தில் பணம் செலுத்த உள்ளது உள்ளபடியே' ஏலத்திற்கு கொண்டுவரப்படுகிறது. ஏலத்தேதி : 18.06.2022 **மாலை** 3.00 மணியளவில் இடம் **: இக்கியன் கங்கி மான்**கி வில், இடம் : **இந்தியன் வங்கி, மாகவாம் கிளை**

நகை கடன் கணக்கு எண். கடன் தேதி **திரு. கெர்ஷன் டொமினிக் அலெக்ஸாண்டர்,** த/பெ திரு. அல்தியா அலெக்ஸாண்டர், எண்.75, பழனியப்பா நகர், 3வது தெரு, தபால்பேட்டை, மாதவரம், ரு.1,02,804/-40.000 22.10.2020 சென்னை - 600 060 திரு. **யோகராஜ் R,** எண்.4/1, வெங்கடேஸ்வரா еть.63.530/-20.500 காலனி, 4வது தெரு, MMC, சென்னை - 600 118. ењ.77,048/-**திருமதி. ராணி,** எண்.4/1 காலனி, 4வது தெரு, MMC, சென்னை - 600 118. மேற்கண்ட நபர்கள் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள கட தொகையை கட்ட தவறினால் வேறு எந்தவித அறிவிப்புமின்றி நகைகள் பொது ஏலத்தில் விடப்பட்(அந்த பணம் கடன் தொகை மற்றும் வட்டி மற்றும் இதர செலவுகளுக்காக உபயோகப்படுத்தப்படும்.

அந்த பண்ம கடன் தொகை மற்றும் வட்டி மற்றும் இதர் சல்லுகளுகள்க உப்பயாகப்படுத்தப்படும்.

எந்தவித பொறுப்பையும் ஏற்காது. நகைகள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே ஏல்ல
விடப்படும். இவைகள் கடன் பெற்றவர் மற்றும் நகையை வாங்குபவரின் பொறுப்பாகும்
2. எந்தவித காரணமும் குறிப்போடமல் ஏல விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கிக்கு உரிமை உண்டு
3. எலத்தில் பல்டீதேக் ஆர்வுமுள்ளவர்கள் ஏலத்தேதியன்று, குறிப்பிட்டுள்ள நேர ஆட்டவணையின்படு
செல்லத்தக்க பான் கார்டுடன் ஒரு புகைப்படம் மற்றும் செல்லத்தக்க புகைப்பட அடையாக
சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். 4. எலத்தில் பங்கேற்கு
காக்கணை எலக்கில் எடுக்க விரும்படனர்கள் கிரும்பப் பொக்கும். நகைளை ஏலத்தில் எடுக்க விரும்புவோர்கள் திரும்பப் பெறக்கூடிய டேவணித் தொகையார ரூ.5000/ஐ **18.06.2022** அன்று **பிற்பகல்** 2.00 மணிக்குள் செலுத்தி ரத்து பெற்றுக் கொள்ளவுட அன்றே **மாலை 3.0**0 மணிக்கு **இந்தியன் வங்கி, மாதவரம் கிளையில்** ஏலம் நடைபெறும்.

தேதி: 01.06.2022

BEFORE THE DEBTS RECOVERY TRIBUNAL-III AT CHENNAI

Union Bank of India, Cirstwhile Corporation Bank)
Rep. by its Chief Manager,
Puducherry – Reddiyarpalayam Branch, Ground Floor, Savitha Plaza, 100 Feet Road (Near Indira Gandhi Statue), Puducherry-605 005./

1. M/s. Wonder Industries, Rep. by its Proprietor Mr. P. Gurusamy, No.137/1, Plot No.11 & 12, Guru Nagar, Vanur Perambai Village, Villupuram District-605 109. 2. Mr. P. Gurusamy, S/o. Panchavarnam, No.137/1, Plot No.11 & 12, Guru Nagar, Vanur, Perambai Village, Villupuram District-605 109.

No.G4. Hormoni Apartments.

No.34, Hormoni Apartments, Block –1, 3rd Cross, Friends Nagar, School Street, Reddiyarpalayam, Puducherry. ... Defendants SUMMONS TO DEFENDANTS THROUGH SUBSTITUTED

SUMMONS TO DEFENDANTS THROUGH SUBSTITUTED SERVICE

Whereas the above named Applicant has filed the above referred application in this Tribunal, for recovery of a sum of Rs. 80,08,944/-(Rupees Eighty Lakhs Eight Thousand Nine Hundred and Forty Four only) together with interest from 07.03.2022 till the date of realization, the defendants challenging the actions of the Bank. Whereas the service of summons/notice could not be effected in the ordinary manner and whereas substituted service has been ordered by this Tribunal, and hence this notice through paper publication. You are therefore, directed to appear before this Tribunal in person on through a duly instructed Advocate on or before 21.06.2022 at 11.00 A.M. and show cause as to why relief's prayed for should not be granted. Take notice that in case of default, the application shall be neard and decided in your absence, in accordance with law

Given under my hand and seal of the Tribunal on this the 25th day of May, 2022 Seal of the Tribunal Signature of the Registrar

பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லியிடைட் CIN: U01132TN2011PLC079800

அலுவலகம்: "பாரி ஹவுஸ்", எண். 43, மூர் தெரு, சென்னை - 600 001. E-mail ID: secretarial@pai.murugappa.com; web: www.parryagro.com Tel No: +91-44-25306789 Fax: +91-44-25358114

கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தால் (MCA) அறிவிக்கப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்) விதிகள், 2016 இன் விதிகளுக்கு இணங்க இதன் மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) மற்றும் அதற்கு மேலான விதிகளின் பிரிவு 124(6) இன் படி, தொடர்ந்து ஏழு வருடங்கள் அல்லது அதற்கு மேல் டிவிடெண்ட் செலுத்தப்படாத அல்லது கோரப்படாத அனைத்து பங்குகளும் முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதி (IEPF) ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். 2014–15 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட இறுதி டிவிடெண்டைப் பொறுத்தவரை, பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 2, 2022 ஆகும். விதிகளில் குறிப்பிடப்பட்டுள் தேவைகளுக்கு இணங்க, தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக கூறப்பட்ட விதிகளின் கீழ் யாருடைய பங்குகள் IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட உள்ளதோ அது குறித்த தனிப்பட தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு அவர்களின் சமீபத்திய முகவரிக்கு

் IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட வேண்டிய பங்குதாரர்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட பங்குதார்களின் சிபார்ப்பிற்காக நிறுவனத்தின் இணையதளத்தில் பதிபேற்றம் செய்யப்படுகிறது. உரிமை கோரப்படாத டிவிடெண்ட் மற்றும் IEPF ஆணையத்திற்கு மாற்றப்பட்ட பங்குகள் ஆகிய இரண்டும், அத்தகைய பங்குகளில் கிடைக்கும் அனைத்து நன்மைகள், எதேனும் இருந்தால் அவற்றை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றிய அவர்கள் கோரலாம் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 20, 2022க்குள் நிறுவனம்/கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் (RTA) தேவையான ஆவணங்களைப் பெறவில்லை என்றால், அந்த விதிகளின் தேவைகளுக்கு இணங்க, விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி பங்குகளை நிறுவனம் வேறு எந்த அறிவிப்பும் இல்லாமல் IEPF க்கு மாற்றும்.

மேலும் தகவல்/தெளிவு பெற, சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் பின்வரும் முகவரியில் உள்ள நிறுவனம் அல்லது பங்கு மாற்று முகவரை தொடர்பு கொள்ளலாம்.

பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பாரி ஹவுஸ், 43, மூர் தெரு, சென்னை 600 001 தொலைபேசி எண் : 2530 6852 தொலைநகல் : 044 25358114 மின்னஞ்சல்: secretarial@pai.murugappa.com тшіь : www.parryagro.com

கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட் (முன்னர் கேபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்) செலினியம் டவர் B, மனை: 3132, கச்சிபௌலி, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, ஐதராபாத் 500 032 தொலைபேசி: 040 67161616/1560 பேக்ஸ் எண்: 040 23420814 **கட்டணமில்லா எண்**: 1800 4258 998 மின்னஞ்சல்: ramachandra.v@kfintech.com இணையதளம்: www.kfintech.com

கலைமை நிகி அகிகாரி

தேதி: 31 மே 2022

ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

swelect

CIN: L93090TN1994PLC028578 ப**ந்வ அதுவகம்:** 'ச்'வெலக்ட் இல்லம்' என். 5, சர் P.S. சிவசாமி சாலை, மயினாப்பூர், செள்ளன - 600 004. தொலைபேசி : +91 44 24993266. தொலைநகவி : +91 44 24995179. மின்னஞ்சல் : cg.irid@swelectes.com இணையதனம் : www.swelectes.com அறிவிப்பு

(IEPF) ஆணைய கணக்கிற்கு மாற்றுதல்) பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் (Ministry of Corporate

Affairs) செப்டம்பர் 5, 2016 அன்று அறிவித்த முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கு வைப்பு, தணிக்கை, மாற்றல் மற்றும் திருப்பியளித்தல்) விதிகள், 2016, ("விதிகள்") மற்றும் காலத்திற்கேற்ப திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

மேற்படி இந்த விதிகளின்படி தொடர்ந்து 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஈவுத்தொகைகள் செலுத்தப்படாத அல்லது உரிமை கோரப்படாத பங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (IEPF) ஆணைய கணக்கின் பெயருக்கு மாற்ற வேண்டிய விதிகளை கொண்டுள்ளது. விதிகளின் பல்வேறு தேவைகளுக்கேற்ப எந்தெந்த பங்குதாரர்களின் பங்குகள்

மாற்றப்படவேண்டுமோ, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க தனித்தனியாக அறிவிப்பு, கடிதம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

நிறுவனம், இந்த பங்குதாரர்களுடைய முழு விவரங்களை IEPF ஆணையத்திற்கு மாற்றப்படவேண்டிய பங்கு எண்ணிக்கை விவரங்களுடன் நிறுவனத்தின் இணையதளமான www.swelectes.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்துள்ளது. பங்குதாரர்கள் நிறுவன இணையதள தொடர்பு முகவரியான www.swelectes.com-ல் உள்ள தங்களது கோரப்படாத ு ஈவுத்தொகைகளின் அடிப்படையில் IEPF ஆணையத்திற்கு மாற்றப்படவேண்டிய பங்குகளின் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

IEPF ஆணைய கணக்கிற்கு மாற்றப்படவுள்ள தாள்வடிவான பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் மேற்காணும் விதிகளின்படி பங்குகளை IEPF ஆணைய கணக்கிற்கு மாற்றுவதற்காக பங்குதாரர்கள் வைத்துள்ள பங்குச் சான்றிதழ்களுக்குப் பதில் புதிய பங்குச்சான்றிதழ்கள் அவர்களுக்கு வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் போது, அந்தப் பங்குதாரர்கள் பெயரிலுள்ள பங்குச் சான்றிதழ்கள் உடன்பாட்டிற்கு உகந்ததல்ல என கருதப்பட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டதாகிவிடும். கம்பெனியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்கள், விதிகளின்படி பங்குகளை IEPF ஆணைய கணக்கிற்கு மாற்றுவதற்காக கம்பெனியால் வழங்கப்படும் புதிய பங்குச்சான்றிதழ் தொடர்பான அறிவிப்பாக பங்குதாரர்கள் கருத வேண்டும். சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து எந்தவித தகவலும் பங்கு மாற்ற காலக்கெடுவிற்குள் (05.09.2022) கம்பெனி பெறவில்லையெனில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி உரிய பங்குகளை IEPF ஆணைய கணக்கிற்கு

மாற்றநேரிடும். IEPF ஆணைய கணக்கிற்கு மாற்றப்பட்டு விட்ட கோரப்படாத ஈவுத்தொகைகள் மற்றும் பங்குகளையும் அவற்றின் பயன்களையும் IEPF ஆணையத்திடமிருந்து திரும்ப பெறுவதற்கு, பங்குதாரர்கள் விதிகளில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் தகவல்களுக்கும் / விளக்கங்களுக்கும், கம்பெனியின் பதிவாளர் & பங்கு மாற்றல் ஏஜென்டை பின்வரும் முகவரியில் பங்குதாரர்கள் அணுகலாம் M/s.கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், 'சுப்பிரமணியன் பில்டிங்', எண்.1, கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை - 600002, போன் : 044-28460390.

ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் விமிடெட்டுக்காக

ரா. சதீஸ்குமார் நிறுவன செயலாளர்

இடம்: சென்னை தேதி : 01.06.2022

சென்னை பெரஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடம்: கும்மிடிப்பூண்டி தேதி: 2 ஜூன், 2022

ஒப்பம்/– K.V. லட்சுமி நிறுவன செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

முடிவடை<u>ந்தது</u>

விடைத்தாள் திருத்தும் பணி

கடுமை காட்டக் கூடாது

BEFORE THE MOTOR ACCIDENT CLAIMS TRIBUNAL AT CHENNAI M.P.No. 1 / 2021 in O.P.No.553 / 2014

N.Balaji Vs

M.Ekambaram, S/o.Mottaiyan,

P.Chinnaraj Counsel for Petitioner

சார்ப நீகிமன்றம். பூந்தமல்லி Summary Suit No.344/2019 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SMECC, அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்னை–600 058க்காக அதன் மேலாளர்

எதிர் P.விவேகானந்தன்

பெறுநர்: P.விவேகானந்தன் நெ.16, தென்றல் நகர் மெயின் ரோடு, டாக்டர் அம்பேத்கர் நகர்,

பார்வை: Summary Suit No.344/2019

மேற்படி வாதி

வாதியின் வழக்கறிஞர்

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அலுமேலுமங்காபுரம் சிங்கராஜபுரம் கிராமம் 20.01.2000 ம் தேதி அவரது வீட்டில்

ஜெயசங்கா

்கு — வருவாய் ஆய்வாளர் திருத்தணி

நீதிமன்றம் சமூகம், திருத்தணி திருவள்ளூர் மாவட் மாவட்டம், பள்ளிப்பட்டு -் வட்டம். கண்டிகை கிராமம், கோயில் தெரு, அவரது வீட்டில் பிறந்ததாக வட்டாட்சிய்ர், வருவாய்

> வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் பொதட்டூர்பேட்டை

மாவட்டம். Mrs. Devi. Flat No L 48/C, Ground floor, a.m. either in person or through your counsel failing which the matter will be decided in your

வருவாய் ஆய்வாளர் பொதட்டூர்பேட்டை

தாலுக்கா, வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார் ***** D.Jayaram, 79B, Redhills Road. Pudur, Ambattur, Chennai-53 , என்ற

வணிகர் வசம் நாள் 01.01.2020 01.04.2021முதல் (முடிய காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத . காலளவில் பொருட்கள் நாள் 17.06.2022 அன்று மாலை 2 மணியளவில் வள்ளலார் கோடம்பாக்கம். சென்னை – 600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் *அ*வர்கள் ் முன்னிலையில். பாஃப்னா

ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா் ***** Ramdev, Marudeeswar Nagar, Chennai-41 Thiruvanmiyur, என்ற அடகு வணிகர் வசம் நாவ் 01.01.2019 முதல் 31.12.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் பொருட்கள் நாள் பீல் கப்படாக பொருட்கள் 17.06.2022 அன்று காலை 11 மணியளவில் . கெ.89/54. வள்ளலார் 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள்

பாஃப்னா

பூன்னிலையில்,

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார் ***** Gautam Chand, South Usman Road, T.Nagar, என்ற ு வசம் நாள் 01.01.2016 முதல் 30.04.2021 முடிய காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 13.06.2022 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா முனையைலையல், பாஃப ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

***** Kamaladevi, Ramakrishna Mutt Road, Mandaveli, Chennai-28 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2019முதல்31.12.2020முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 17.06.2022 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லத துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், **பாஃப்னா** பாஃப்னா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்.

IN THE COURT OF XVI SMALL CAUSES COURT, CHENNAI E.A. 1 OF 2021 IN E.P.443/2011 In R.C.O.P. 988/2010

P.L. Rajeswari

...Petr/petr/petr ٧s R.Muthu and 2 others ...Resp/Resp/Resp

Bharathidasan Colony, K.K. Nagar, Chennai 600 078 Take notice in the above E.P. No.443/11, E.A. 1/2021 has been filed by the decree holder against the 1st respondent. As he died application has been filed to implead you as the 3rd respondent in the above E.P. Take notice and appear before the said court on 6/6/22 at 10.30

absence. K. Jamuna, Counsel for petitioner

objections may notify the same to the bar council with in ten days.

R. VASUDEVAN

tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.